



Munoth Communication Limited

(Formerly Munoth Investments Ltd)

Regd Office : Munoth Centre, Suite No. 48 IIIrd Floor, 343, Triplicane High Road, Chennai - 600 005. INDIA
Phone : 91-44-2859 1190 Fax : 91-44-2859 1189 E-mail : info@munothcommunication.com
CIN : L65991TN1984PLC010816

February 2, 2020

M/s. Bombay Stock Exchange Limited,
Phiroze Jheejebhoy Towers,
Dalal Street,
Mumbai- 400 001

Dear Sir,

Sub: Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 -Notice of Board Meeting to consider, approve and take on record the unaudited financial results for the third quarter ended 31/12/2019

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we have published the notice of the board meeting scheduled to be held on 11th February 2020 to consider, approve and take on record the unaudited financial results for the third quarter ended 31st December 2019 in one English language national daily and in one daily newspaper published in the language, where the registered office of the company is situated. The copy of the same is enclosed.

Thanking you,

Yours faithfully,

For Munoth Communication Limited

Jinal Jain

Company Secretary



SFL commences production in Sri City unit, ships first consignment to Germany

Chennai, Feb 1: Sundram Fasteners Ltd, part of the USD 8.5 billion TVS Group, on Wednesday said it has set up a unit to produce high precision engineering components for giving an impetus to its exports besides diversifying customer base.



The new unit at Sri City in neighbouring Tada in Andhra Pradesh has been set up at an initial investment of Rs 100 crore and it would manufacture and export high precision engineering components to a leading manufacturer in Europe for onward supply to global OEM customers. The unit has

commenced commercial production and has made the first shipment to Germany on January 27. The city-based company in a statement said the unit would provide further impetus to export through addition of products to its portfolio as well as diversifying customer base. Meanwhile, the

company declared the financial results for the period October-December 2019. Net profit on standalone basis for the quarter under review was at Rs 103.06 crore as against Rs 111.53 crore recorded same period last year. Revenue from operations for the quarter ending December 31,

2019 was at Rs 692.80 crore as against Rs 1,018.84 crore recorded same period last year.

Due to the drop in industry volumes, the company said domestic sales was lower at Rs 446.05 crore as against Rs 608.48 crore during same period last year.

Exports for the quarter under review was at Rs 224.18 crore as against Rs 370.67 crore in same period of last year.

The earnings before interest, depreciation and taxes for the quarter ending December 31, 2019 was at Rs 124.54 crore as against Rs 195.15 crore registered corresponding period last year. Chennai PTI Jan 29

SBI profit jumps 41% to Rs 6,797cr

New Delhi, Feb 1: The country's largest lender SBI on Friday reported a 41 per cent jump in net profit to Rs 6,797.25 crore in the October-December quarter this fiscal compared to Rs 4,823.29 crore in the year-ago period.

Consolidated income rose to Rs 95,384.28 crore in the third quarter from Rs 84,390.14 crore in October-December 2018-19, SBI said in a regulatory filing.

On asset front, the lender showed improvement with the gross non-performing assets (NPAs) falling to 6.94 per cent of the gross advances as at December 31, 2019 from 8.71 per cent by same period in 2018. The net NPAs dropped to 2.65 per cent from 3.95 per cent.

On standalone basis, net profit jumped 41.2 per cent to Rs 5,583.36 crore in the third quarter of the current

fiscal compared to Rs 3,954.81 crore during the corresponding October-December period in the same period a year ago.

"This is also the highest ever quarterly net profit recorded by the bank," SBI said.

Income (standalone) of the bank rose to Rs 76,797.91 crore as against Rs 70,311.84 crore in same period of 2018-19.

During the quarter, the bank exercised the option of lower tax rate

taking a one-time hit of Rs 1,333 crore.

"Excluding the impact of this one-time additional hit, net profit in Q3FY20 would have been Rs 6,916 crore against Rs 3,955 crore in Q3FY19," SBI said.

The provisioning for bad loans (standalone) too came down to Rs 8,193.06 crore for the third quarter of 2019-20 from Rs 13,970.82 crore parked aside for year ago period.


ISNACC hosts conference on Neuro critical Care

Chennai, Feb 1: The 21st Annual Conference of the Indian Society of Neuroanaesthesiology and Critical Care (ISNACC) is being held for the first time in Chennai at Mahabalipuram from 31st Jan to 2nd Feb 2020 with a Pre-Conference Workshop on 30th Jan 2020. This conference is attended by over 20 international faculty and delegates and over 300 National delegates.

The conference was inaugurated by the President of the ISNACC, Dr Prashanth Rajagopalan, Director MGM health care and Dr K Sridhar, Director, Institute of Neurosciences and Spinal disorders, MGM Health care felicitated the event.

Dr Prasanna Bidkar, Additional Professor of Neuroanaesthesiology, JIPMER welcomed the delegates and Dr Ponniah Vanamoorthy, the organising secretary thanked the delegates for attending this meeting.

The aim of this



conference is to share knowledge in current practice of this highly specialized field of Neuroanaesthesiology and Neurocritical Care among the practitioners. It's an opportunity for the delegates to upgrade their knowledge in the recent technological developments and understand the applications of newer modalities of

care to improve the outcome of critically ill neurological patients.

It serves as a platform to discuss the controversies that exist in patient management and arrive at a consensus. The workshop focused on how to precisely monitor the brain and improve the outcomes of the patients who otherwise would have had severe deficits.

"Time is Brain" "Emphasize the importance of time in managing acutely ill Neurological patients. This was incorporated into a structured course called "Acute Neuro Care" which will be offered to all training medical graduates and health care professionals to ACT FAST in situations of Neuroemergencies.

Tata Power Solar launches campaign to endorse sustainable energy solutions

Puducherry, Feb 1: Tata Power Solar, India's largest solar energy company, and Tata Power's wholly-owned subsidiary has launched its #PledgeForSolar campaign. This campaign encourages consumers to install the residential solar rooftop solutions and utilize the natural resource which is available in abundance.

This significant initiative inspires

to adopt sustainable resources for the energy requirements of the consumers. The campaign #PledgeForSolar was flagged off by Mr. Kalaiselvan, President, Confederation of Indian Industry & Managing Director; amidst senior dignitaries from the government along with other key decision-makers from the corporate industry.

The campaign has witnessed a successful

launch in 51 cities across the country and expected to cover 49 additional cities in the coming months with the intent to promote solar energy, as the installation is expected to save up to Rs. 50,000 per 5kW per year.

Praveer Sinha, MD & CEO, Tata Power, said, "This new campaign #PledgeForSolar will encourage the consumer to move towards cleaner and greener solution. We are delighted to offer solar rooftop to generate easy and cost effective electricity to

our customers across country. We urge all our customers of Puducherry to take full benefit of this service."

Ashish Khanna, MD & CEO, Tata Power Solar and President, Tata Power (Renewables), said, "We are hopeful that this initiative and our cost-effective rooftop solutions will further help consumers to conserve energy and save in power costs. This will also help us in achieving our company's objective of sustaining position No. 1 rooftop player in India."

Shriram City Union Finance registers strong growth

Chennai, Feb 1: Leading Small Business financier Shriram City Union Finance Limited registered a strong growth in disbursements which were higher by 27% and 11.9% compared to the last year and quarter respectively. Standalone Net profit was higher by 14.7% over the same period last year. Standalone Assets under Management, at Rs. 29546 Crores were up 3.1% year-on-year. Asset quality continued to improve, with Gross Stage 3 levels at 8.51% (compared to 9.13% a year ago and 8.69% last quarter). Subsidiary Shriram Housing Finance Ltd. too registered a robust performance, growing its Assets under Management by 22% year-on-year



and disbursements by 293.5% and Net Profit by 177.1% quarter-on-quarter.

Y.S. Chakravarti, MD & CEO, Shriram City commented: "We are glad to report a return to growth in disbursements in this quarter, apart from continuing to improve asset quality. We see a considerably improved environment with regard to both liquidity and demand for credit. This quarter saw us clocking our highest-ever business in Two Wheeler loans. In addition, our subsidiary Shriram Housing Finance turned in a sterling performance."

iSprout opens second centre

Chennai, Feb 1: Looking at the growing demand for office work spaces in a city like Chennai, iSprout, a pioneer in promoting the concept of plug and work, launched its sixth centre at iSprout Business Centre, 5th and 6th Floor, Saravana Matrix Tower, OMR, Perungudi, Chennai, on 31st Jan 2020. The company aims to provide 1100 seats on a space of approximately 60,000 sq ft. One of

the major players in co-working spaces, iSprout is known for its innovative corners and client-friendly plans and this sets iSprout apart from any other co-working place!

Speaking about the iSprout Business Centre elaborately, its CEO and co-founder Sundari Patibandla said, our in-house team of professionals is here to channelize your business ideas into viable enterprises.

Dugar Housing Developments Limited
CIN: L65922TN1992PLC023689
Regd. Off.: No.34 (123), Marshalls Road, Egmore, Chennai - 600008, India
Tel.: 2858 7878 Email: housing@dugar.in Website: www.dugar.in

Sub: Notice of Board Meeting under Regulation 29 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015
This is to inform you that the Meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Wednesday, 12th February, 2020, inter-alia to consider and approve the Unaudited Reviewed Financial Results of the Company for the Quarter ended 31st December, 2019.

By the Order of the Board
For Dugar Housing Development Limited
Place: Chennai
Date: 31.01.2020
T. Padam Dugar
Whole time Director

TATIA GLOBAL VENTURE LIMITED
Regd. Office: New No.29, Old No.12, Mookathal Street, II Floor, Purasawalkam, Chennai - 600 007
Phone : 044 - 48676774, Email : tatiainfo@gmail.com
CIN NO. L18101TN1994PLC026266

NOTICE
NOTICE is hereby given that the sixth meeting of the Board of Directors for the financial year 2019-2020 will be held on Monday, the 10th February, 2020 at the registered office of the Company at New No.29, Old No.12, Mookathal Street, II Floor Purasawalkam, Chennai-600 007 at 4.30 p.m to conduct the following business:-

- To consider and take on record the unaudited financial results of the Company (Standalone and Consolidated) for the quarter ended 31.12.2019 along with the Limited Review report.
- To approve the Compliances related to the quarter ended December 31, 2019.
- The intimation of Closure of trading window from 1st January, 2020 till completion of 48 hours from the announcement to the Stock Exchange of the unaudited financial results of the Company for the quarter ended 31st December 2019 has already been given to the Stock Exchange on December 31, 2019.
- To consider and take on record the resignation of Mr. K. Venkateswaran, the Company Secretary and Compliance Officer of the Company with effect from 19th December 2019.

By order of the Board
for TATIA GLOBAL VENTURE LIMITED
Place: Chennai - 600007
Date : 31st January, 2020
S. P. BHARAT JAIN TATIA
COMPLIANCE OFFICER

TAMIL NADU FOREST DEPARTMENT
FOREST ENGINEER, FOREST ENGINEERING DIVISION, HARUR
Ref No. 48/2020/D
Notice Inviting Tender Dated: 20.01.2020

On behalf of Government of Tamil Nadu Sealed tenders are invited by the Forest Engineer, Forest Engineering Division, Harur from the registered contractors of the division for taking up the below mentioned work of Jadyagaoundan Reserve Forest of Salem District in Forest Engineering Range, Salem during 2019-20. The bidders can download the tender document from the website <http://www.tenders.in.gov.in> before 5.00 PM on 10.02.2020. For any reason if the tender date for receiving the tender is declared as a holiday, the tenders will be received on the next working day and opened on the same day at the same time mentioned originally.

1. Improvement work in Ranganathapuram - Advaram - Sattur End 0000 - 1767 KM	Work-I - Value of work - Rs.68.83,400/- EMD - Rs. 68,834/- Work-II - Value of work - Rs.72,11,800/- EMD - Rs. 72,120/-
2. Improvement work in Sattur to Padur End 0000 - 1800 KM	Work-I - Value of work - Rs.71,97,724/- EMD - Rs. 71,978/- Work-II - Value of work - Rs.69,52,336/- EMD - Rs. 69,524/-
3. Where tender documents can be obtained	Forest Engineer, Forest Engineering Division, Harur by paying the cost of Rs. 15000 + GST 18% towards cost of each tender schedule
4. Period of supply of tender documents	24.01.2020 to 10.02.2020 up to 5.00 PM. (on all working days between office hours)
5. Website for obtaining tender schedule	www.tenders.in.gov.in
6. Date of receipt of tender documents	upto 3.00 pm on 11.02.2020
7. Date of opening of tender	11.02.2020 at 3.30 PM
8. Period of completion	40 days

DIPR / 656 / TENDER / 2020
Phone No: 04346-22278
Email: fehaur@gmail.com
Forest Engineer, Forest Engineering Division, Harur

ASHRAM ONLINE.COM LIMITED
Regd. Office: New No.29, Old No.12, Mookathal Street, Purasawalkam, Chennai 600 007
Phone 044 - 48591221 | Email : info@ashramonline.in | Website : www.ashramonline.in
CIN NO. L74999TN1991PLC020764

NOTICE
NOTICE is hereby given that the meeting of the Board of Directors will be held on Monday, the 10th February, 2020 at the registered office of the Company at New No.29, Old No.12, Mookathal Street, 2nd Floor Purasawalkam, Chennai-600 007 at 3.00 P.M. to conduct the following business:-

- To consider and take on record the unaudited financial results of the Company for the quarter / Nine Months ended 31.12.2019 along with Limited Review report.
- To approve the compliances related to the Quarter Ended 31st December 2019.
- The intimation of Closure of trading window from 1st January 2020 till completion of 48 hours from the announcement to the Stock Exchange of the unaudited financial results of the Company for the quarter ended 31st December 2019 has already been given to the Stock Exchange on 31st December 2019.

By order of the Board
for ASHRAM ONLINE.COM LIMITED
Place: Chennai
Date : 31st January, 2020
SANGITA TATIA
Whole Time Director
DIN: 06932448

THE BHARATHI COOPERATIVE SPINNING MILLS LTD., TNH 101.
Ettayapuram - 628 902, Thoothukudi District

NOTICE INVITING TENDER

Sealed Tenders are invited from reputed Transporters for the following transport contract works in The Bharathi Co-operative Spinning Mills for the period from 21.02.2020 to 20.02.2021.

- Transportation of yarn bags / bales by Lorries from the mills' premises to various places in Tamilnadu.

Tender schedule with terms and conditions for the above work can be obtained from the above address in person by remitting cost of the tender form Rs.1050/- (Inclusive of Tax) or by sending demand draft in favour of the mills for Rs.1100/- (Inclusive of Tax) payable at Kovilpatti.

- Earnest Money Deposit : Rs. 25,000/- (Rupees Twenty Five Thousand only)
- Issue of Tender Schedule : From 03.02.2020 to 17.02.2020 till 12.30 PM
- Last date for submission of Tender : 17.02.2020 till 1.30 PM
- Opening of Tender Schedule : 17.02.2020 at 2.30 PM

☎ : 9442348943 Administrative Officer/Tender Inviting Authority

NB FOOTWEAR LIMITED
CIN: L19201TN1987PLC014902
Registered Office: 87/84A, Mosque Street, Sedulavai Village, Chennai 632 104
Corp. Office: 2nd Floor, Door No. 209/2/4, North Usman Road, T. Nagar, Chennai- 600 017
Tel: 91-44-28170596
E-mail: nbfootwear@gmail.com
Web: www.nbfootwear.com

NOTICE
NOTICE is hereby given pursuant to Regulation 29 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 that a Meeting of the Board of Directors of the Company will be held on Monday, the 10th February 2020, at 03:00 p.m. at A/21, Sowbhagya Co-op Hsg Society Ltd, Jeevan Vikas Marg, Kodogori, Andheri (East), Mumbai 400 069, to inter-alia consider and approve the unaudited financial results for the quarter ended 31st December 2019.

By order of the Board
For NB FOOTWEAR LIMITED
Place: Mumbai
Date : 1.02.2020
(KANNAN YADAV)
Managing Director

Salona Cotspin Limited
Regd. Office: S.F.No. 74/12 & 75/3, Sathy Main Road, Pungampalli Village, Valpalayam Post, Sathy Taluk - 638402
CIN L11711TTZ1994PLC004797

NOTICE
Notice is hereby given that the meeting of the Board of Directors of the company will be held at No.9, Ramalinga Nagar IV Cross, Saibaba Colony, Coimbatore-641 011, on Thursday the 13th February 2020, at 04.00 P.M to consider and take on record the Unaudited Financial Results of the Company, subject to auditor's limited review, for the quarter ending 31st December 2019.

For SALONA COTSPIN LTD.,
Sd/-
COIMBATORE SHYAMLAL AGARWAL
31.01.2020 MANAGING DIRECTOR

MUNOTH FINANCIAL SERVICES LIMITED
Regd. Office : Suite No. 46&47 "MUNOTH CENTRE", 343, Triplicane High Road, 3rd Floor, Chennai 600 005.
CIN : L65991TN1990PLC019836

NOTICE
Pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held at Chennai on Tuesday, the 11th February 2020 to consider, approve and place on record third quarter financial results for the quarter ended 31st December 2019.

Investors may also refer to the websites: www.munothfinancial.com, www.bseindia.com.

For Munoth Financial Services Limited
Sd/-
Jaswant Munoth
Managing Director
Place: Chennai
Date : 31.01.2020

MUNOTH COMMUNICATION LIMITED
Regd. Office : "MUNOTH CENTRE", Suite No.48, 343, Triplicane High Road, III Floor, Triplicane, Chennai - 600 005.
CIN : L65991TN1984PLC010816

NOTICE
Pursuant to Regulation 29 read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held at Chennai on Tuesday, the 11th February 2020 to consider, approve and place on record third quarter Financial results (Standalone and consolidated) for the quarter ended 31st December 2019.

Investors may also refer to the websites: www.munothcommunication.com, www.bseindia.com.

For Munoth Communication Limited
Sd/-
Jaswant Munoth
Managing Director
Place: Chennai
Date : 31.01.2020

SAI JEEVADHARA FINANCE LIMITED
Regd. Off.: Old No.13, New No.29, Desiya Colony, Jamaliya, Perambur, Chennai 600 012.
CIN : L65921TN1989PLC054075 Scrip Code : 511403 Scrip ID : SAJEEV E-Mail : sjfctn@gmail.com

STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 31ST DECEMBER 2019.

STATEMENT OF ASSETS AND LIABILITIES AS AT 31ST DECEMBER 2019

Particulars	Rupees in Lakhs	
	AS AT 31.12.2019 (Un-Audited)	AS AT 31.03.2019 (Audited)
I. EQUITY AND LIABILITIES		
(1) Shareholders Funds		
a. Share Capital	500.00	500.00
b. Reserves and Surplus	(457.12)	(456.17)
c. Money received against Share Warrants	--	--
	42.88	43.83
(2) Share Application Money pending Allotment	42.88	43.83
(3) Non-Current Liabilities		
a. Long-term Borrowings		
b. Deferred Tax Liabilities (Net)	2.31	2.31
c. Other Long-Term Liabilities	--	--
(4) Current Liabilities		
a. Short Term Borrowings	0.00	0.00
b. Trade Payables	--	--
c. Other Current Liabilities	2.01	1.15
d. Short-Term Provisions	--	--
TOTAL - EQUITY AND LIABILITIES	47.20	47.28
II. ASSETS		
(1) Non-Current Assets		
(a) Fixed Assets		
(i) Tangible Assets	5.51	5.78
(ii) Intangible Assets	--	--
(iii) Capital Work-in-progress	--	--
(iv) Intangible Assets under development	--	--
b. Non-Current Investments	9.61	9.61
c. Deferred Tax Asset (Net)	--	--
d. Long term Loans and Advances	119.50	--
Less : Long Term Provisions	119.50	0.00
e. Other Non-current Assets	0.00	0.00
(2) Current Assets		
a. Current Investments	--	--
b. Trade Receivables	--	--
c. Cash & Cash Equivalents	29.90	30.37
d. Short term Loans and Advances	--	--
e. Other Current Assets	2.18	1.53
TOTAL - ASSETS	47.20	47.28

NOTES:

- The above results have been approved by the Board of Directors at their meeting held on 31.01.2020. The Limited review for the quarter ended December 31, 2019 has been carried out by the Statutory Auditors.
- The Company is engaged primarily in the business of financing and accordingly there are no separate reportable segments as per Accounting Standard 17 Segment Reporting.
- Considering the unabsorbed business loss/depreciation relating to earlier years available both in books and for tax purpose, there is no tax expense for the quarter ended 31st December 2019.
- Figures for the previous periods/previous year have been regrouped and reclassified, wherever necessary

For Sai Jeevadhara Finance Ltd.,
Sd., R.ALAGHENTREN
Chairman and Managing Director
Place: Chennai
Date : 31.01.2020

SAI JEEVADHARA FINANCE LIMITED
Regd. Off.: Old No.13, New No.29, Desiya Colony, Jamaliya, Perambur, Chennai 600 012.
CIN : L65921TN1989PLC054075 Scrip Code : 511403 Scrip ID : SAJEEV E-Mail : sjfctn@gmail.com

STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2019

Particulars	Rupees in Lakhs					
	quarter ended		9 months ended		Year ended	
	31.12.2019 (Un-Audited)	30.09.2019 (Un-Audited)	31.12.2018 (Un-Audited)	31.12.2018 (Un-Audited)	31.03.2019 (Audited)	
1. Income from Operations						
(a) Net Sales/Income from operations	0.55	0.51	0.51	1.56	2.00	
(b) Other Operating Income	0.00	0.00	0.00	0.00	0.16	
Total income from Operations (Net)	0.55	0.51	0.51	1.56	2.16	
2. Expenses						
a) Employee benefits Expense	0.00	0.00	0.00	0.00	0.00	
b) Depreciation	0.09	0.09	0.10	0.27	0.39	
c) Provision for NPA & Write Off	0.00	0.00	0.00	0.00	0.00	
d) Other Expenses	1.65	0.45	1.77	2.23	14.35	
Total Expenses	1.74	0.54	1.87	2.50	14.74	
3. Profit from Operations before Other Income finance costs and Exceptional Items (1-2)	(1.19)	(0.03)	(1.36)	(0.94)	(11.28)	
4. Other Income	0.00	0.00	0.00	0.00	0.00	
5. Profit from ordinary activities before finance costs and Exceptional Items (3+4)	(1.19)	(0.03)	(1.36)	(0.94)	(11.28)	
6. Finance Costs	0.00	0.00	0.00	0.00	0.00	
7. Profit/(Loss) from ordinary activities after finance costs but before Exceptional Items (6-7)	(1.19)	(0.03)	(1.36)	(0.94)	(11.28)	
8. Exceptional Items	0.00	0.00	0.00	0.00	0.00	
9. Profit / Loss from Ordinary activities before tax (7-8)	(1.19)	(0.03)	(1.36)	(0.94)	(11.28)	
10. Tax expense	0.00	0.00	0.00	0.00	0.00	
11. Net Profit (+) / Loss (-) from Ordinary Activities after tax (9-10)	(1.19)	(0.03)	(1.36)	(0.94)	(11.28)	
12. Extraordinary Items	0.00	0.00	0.00	0.00	0.00	
13. Net Profit (+) / Loss (-) for the Period (11-12)	(1.19)	(0.03)	(1.36)	(0.94)	(11.28)	
14. Paid-up equity share capital	500.00	500.00	500.00	500.00	500.00	
15. Reserves excluding Revaluation Reserves	--	--	--	(457.12)	(456.17)	
16. Earnings Per Share (EPS) in Rs. Basic and diluted EPS* (Not Annualised)	(0.02)	(0.00)	(0.03)	(0.02)	(0.23)	